

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கலவான பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, கலவான பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) 05 கட்டுமானக் கைத்தொழில்களின் பெறுமதி ரூபா 76,607 இனால் அதிகரித்து மூலதனமாக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது.	மூலதனச் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டுக்கான கட்டணங்களுக்காக நிதி செய்யப்பட்டிருக்கவில்லை.	கணக்காய்வு ஒதுக்கீட்டு தவறுதலாக கைவிடப்பட்டுள்ளது என்பது.	செலுத்த வேண்டிய செலவினங்களுக்கு சரியான ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(இ)	2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளபடியாக நிலவிய ஆயர்வேத மருந்துப்பொருள் இருப்பு ரூபா 215,260 இனால் குறைத்து கணக்கு வைக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	இருப்பு சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஈ)	2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளபடியாக ரூபா 1,071,746 பெறுமதியான பொது மற்றும் மின்சாரக் களஞ்சிய இருப்பு கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	இருப்பு மீதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(உ)	மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியாக பெற வேண்டிய நீதிமன்ற தண்டப்பண வருமானம் ரூபா 272,250 குறைத்து கணக்கு வைக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வருமானங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஊ)	எதிர்வரும் வருடத்திற்காக வாகனக் காப்புறுதிக்காக செலத்தப்பட்ட ரூபா 272,292 தொகை மீளாய்வாண்டின் செலவினமொன்றாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	முற்கொடுப்பனவுகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

13 கணக்கு விடயங்களுக்குரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியாக நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதிகள் மற்றும் பட்டோலைகளின் பிரகாரம் மீதிகளுக்கிடையே ரூபா 36,810,930 ஆன வேறுபாடு நிலவியது.

சபையின் கருத்துரைகள்

கடந்த சில வருடங்களின் வேறுபாடுகள் தற்போது இனங்காணப்பட்டுள்ளதுடன், அந்த வேறுபாடுகள் 2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது திருத்தப்படும் என்பது.

சிபாரிசுகள்

வேறுபாட்டுக்கான காரணம் கண்டறியப்பட்டு திருத்தப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 10,445,855 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 2,358,683 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	பட்ட			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	பட்ட	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	3,339,895	3,525,394	3,901,235	3,055,790	3,463,645	3,570,625	3,268,829	3,643,614		
வாடகை	11,547,930	11,514,259	11,086,785	15,033,176	8,232,800	8,271,682	6,831,959	14,205,431		
அனுமதிப் பத்திரக் கட்டணம்	982,860	940,595	940,595	-	1,011,500	1,089,635	1,089,635	-		
ஏனைய வருமானங்கள்	<u>5,366,000</u>	<u>5,966,132</u>	<u>6,997,052</u>	<u>-</u>	<u>3,875,400</u>	<u>4,546,226</u>	<u>4,534,314</u>	<u>-</u>		
	<u>21,236,685</u>	<u>21,946,380</u>	<u>22,925,667</u>	<u>18,088,966</u>	<u>16,583,345</u>	<u>17,478,168</u>	<u>15,724,737</u>	<u>17,849,045</u>		

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பு செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளபடியாக ரூபா 1,189,934 தொகையான நிலுவை வீத வரி மீதியினுள் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன்கொண்டுவரப்படும் ரூபா 563,788 கூட்டுத்தொகையான 53 வீதவரி அலகுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.	சொத்துக்களை தடை செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொண்டு நிலுவை வீத வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2021 ஆம் ஆண்டின் போது இனங்காணப்பட்ட 04 பிரசேதங்களை அபிவிருத்தியடைந்த கிராமங்களாக சபை தீர்மானித்திருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த பிரதேசங்களில் வீதவரி அறவிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.	நிலவம் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வீத வரியை துரிதமாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வீத வரி அறவிடும் பணிகள் செயற்திறனாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளபடியாக ரூபா 292,257 தொகையான நிலுவை ஏக்கர் வரி மீதியினுள் 03	உரிய துரிதமாக நடவடிக்கை	நிலுவையை அறவிடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை

வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக என்பது.
முன்கொண்டுவரப்படும் 341
அலகுகளிலிருந்து அறவிடப்பட வேண்டிய
ரூபா 285,864 தொகை
உள்ளடக்கப்பட்டிருந்தது.

எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
ரூபா 127,132,126 கூட்டுத்தொகையான 04 நடைமுறையல்லாத சொத்து விடயங்களுக்குரிய சொத்துக்கள் பதிவேடு நாளதுவரையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை.	பதிவேடுகளைப் நாளதுவரையாக்கி பராமரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.	சொத்து பதிவேடுகள் நாளதுவரையாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

3.2 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) பஹலகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாலிந்தகொட மயானத்திற்காக சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு 1997 திசெம்பர் 01 ஆந் திகதிய வெகுமதி உரித்துறுதியின் மூலம் கலவான பிரதேச சபைக்கு கிடைத்திருந்த போதிலும், அந்த காணியின் சுவீகரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும், அங்கு அத்துமீறிய வகையில் குடியேறியுள்ள மூவருக்கு 2022 யூன் மாதத்தின் போது பதவி விலக்கல் அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், 2025 ஏப்ரல் மாதம் வரையிலும் அவர்கள் அந்த காணியிலிருந்து நீங்கிச் சென்றிருக்கவில்லை.	எதிர்காலத்தில் அளவீட்டு பணியை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.	காணியை கையகப்படுத்தும் செயல்முறையை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதுடன், அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களை நிலத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) முற்கொடுப்பனவு பணம் (Key Money) செலுத்தி நிறைவு செய்யப்பட்டு 03 முதல் 05 வருடங்களக்க இடைப்பட்ட காலம் கடந்திருந்த 23 கடைகள் 2025 மே மாதம் வரையிலும் கடை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கடை உரிமையாளர்களுக்கு கடை அறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.	கடை உரிமையாளர்களுக்கு உரிய கடை அறைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) சபைக்குச் சொந்தமான 33 காணிகள் மற்றும் 10 மயானங்களின் உரித்தினை சபைக்கு சமீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிராததுடன், அவற்றுள் 40 காணிகளின் மற்றும் மயானங்களில் பாதுகாப்பு வேலிகள் இடப்பட்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் கட்டம் கட்டமாகவோ அல்லது மாகாண சபையிடமிருந்து சில ஏற்பாடுகளைப் பெறுவதன் மூலமாகவோ இந்தப் பணியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் மயானங்களின் உரித்தினை கையகப்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 0.1871 ஹெக்டேயர்கள் பரப்பளவான காணியொன்று சமன்புர பொது மயானத்திற்காக சபைக்கு சமீகரிப்பதற்கு 2014 நவம்பர் 14 ஆந் திகதி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், 2023 சனவரி 27 ஆந் திகதி சுற்றாடல் பரிந்துரைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறான போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் குறித்த காணியை சபைக்கு சமீகரிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும், அந்த காணியிலுள்ள 02 வீடுகளிலிருந்து பணம் அறவிடுவதற்கு 2022 ஆகஸ்ட் 16 ஆந் திகதி மதிப்பீடொன்று பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும், 2024 திசம்பர் வரையிலும் குத்தகை அறவிடப்பட்டிருக்கவில்லை.	குறித்த காணியை சபைக்கு மாற்றும் நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் எனவும், இரு வீடுகளிலிருந்தும் வரிப்பணத்தை பெற்றுக்கொள்வதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளமை.	காணியை சபைக்கு சமீகரிக்கவும் இரண்டு வீடுகளிலிருந்தும் வரிப் பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) கழிவு முகாமைத்துவ பணிகளுக்காக சபைக்கு அன்பளிப்புப் பத்திரம் மூலம் கிடைத்த ஒரு ஏக்கர் காணியை சமீகரிப்பதற்காக அயகம பிரதேச செயலகத்தில் வைப்பிலிடப்பட்ட ரூபா 50,000 தொகை, அந்த பணி நிறைவடையாத காரணத்தினால் 2024 செப்டெம்பர் 26 ஆம் திகதி மீள வழங்கப்பட்டிருந்தது.	மக்காத கழிவுகளை பிரிக்கும் நிலையத்திற்கு மற்றொரு நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட கையகப்படுத்தும் செயல்முறையை ஒரு பயனற்ற செயல்முறையாகக் கருதி, அதற்கான வைப்புத் தொகையைப் பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.	தற்போது பள்ளத்தாக்குகளில் உள்ள நிலத்தின் உரிமையை தெளிவுபடுத்த வேண்டியதுடன், கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு ஏற்ற நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 வாகனக் கட்டமைப்பு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) சபைக்கு சொந்தமான 05 வாகனங்கள் பழுதுபார்த்தல் பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால், 2025 ஏப்ரல் வரையிலும், 02 முதல் 05 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.	இந்த வாகனங்கள் குருவிட்ட அபிவிருத்தி நிர்மாண மற்றும் இயந்திர உபரணங்கள் அதிகாரசபைக்கு ஒப்படைக்க உள்ளாட்சி ஆணையாளரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.	வாகன பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு சரியான நேரத்தில் மற்றும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) சபைக்கு சொந்தமான வீதிச் செப்பனிடும் இயந்திரமொன்றின் 120 ஆம்பியர் பேட்டரிகள் 02 காணாமல் போனமை மற்றும் வலது பக்க கண்ணாடி உடைந்தமை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையின் பிரகாரம் ஏற்பட்ட இழப்பான ரூபா 154,438 தொகையை கனரக வாகன நடத்துனர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரிடமிருந்து சமமாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த நடடம் அறவிடப்பட்டிருக்கவில்லை.	இறுதி அறிக்கை உள்நூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பரிந்துரை கிடைத்த பின்னர், குறித்த நடடத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நட்டத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிதகைமையும் நல்லாளுகையும்

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்ள திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் எவையும் மீளாய்வாண்டினுள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.	நிலைபேறான அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.